



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 18.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 10130/D/2019

திரு G. இசக்கி

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / தலைமையாசிரியர்,
புனித பால் மேல்நிலைப்பள்ளி,
சிங்கம்பறை, திருநெல்வேலி.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	07.03.2019
மனுதாரரின் மனு பிரிவு 6(3)-ன்கீழ் மாற்றப்பட்ட நாள்	30.05.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	12.04.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	08.05.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	09.10.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு.சேவியர், தலைமையாசிரியர், புனிதபால் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பறை, திருநெல்வேலி மாவட்டம் தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி மாவட்டக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், சேரன்மகாதேவி தாலுகா முக்கூடல் வழி சிங்கம்பாறை கிராமத்தில் இயங்கிவரும் புனிதபவல் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி உதவி ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவரின் மாத ஊதியம், வருகைப் பதிவேட்டின் நகல், அந்த ஆசிரியர் எந்த வருடத்திலிருந்து இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் என்ற பணி விவரப்பட்டியல் போன்ற விவரங்களை மொத்தம் 3 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (18.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் மனுவில் கோரிய சேரன்மகாதேவி தாலுகா முக்கூடல் வழி சிங்கம்பறை கிராமத்தில் இயங்கிவரும் புனிதபவுல் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி உதவி ஆசிரியராக பணியாற்றிய திருமதி. பாலாஜி (பெண் ஆசிரியர்) என்பவரின் மாத ஊதியம், வருகைப் பதிவேட்டின் நகல், எந்த நாளிலிருந்து இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் என்ற தகவலை கோரியுள்ளார். மனுதாரர் கோரும் திருமதி. பாலாஜி (பெண் ஆசிரியர்), அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றவில்லை என்றும், அவர் குறிப்பிட்டு கோரும் நபர் முன்பு இப்பள்ளியில் சுயநிதி மேலாண்மையில் பணிபுரிந்தாகவும், பள்ளியின் மேலாண்மையில் ஆசிரியர் தேவைப்பட்டால் மட்டுமே பணி செய்ய இயலும். எனவே, மனுதாரர் கோரும் நபர் இப்பள்ளியில் பணிபுரியவில்லை என்றும் அந்நபரின் தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரர் கோரியுள்ள திருமதி.பாலாஜி என்பவர் ஜீவனாம்சம் தொடர்பாக வழக்கு தொடுத்திருப்பதால், ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்ற தீய எண்ணத்தில் இத்தகவல்களை தொடர்ச்சியாக கோரியுள்ளார் என்று தெரியவருகிறது. எனவே, மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானவை என்று முடிவு செய்து, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 10130/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / தலைமையாசிரியர்,
புனித பால் மேல்நிலைப்பள்ளி,
சிங்கம்பறை, திருநெல்வேலி.

மனுதாரர்:-

திரு G. இசக்கி, த/பெ. கெங்கை,
க.எண்.1C/1, 3வது யாதவர் தெரு,
குலவணிகர்புரம், பாளையங்கோட்டை,
திருநெல்வேலி - 627 002.